

SUPPLEMENT

30

The Ceylon Government Gazette,
PART III.

FRIDAY, JUNE 7, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 3rd day of May, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

1

The following lots, situate in the village of Morawaka in the Palle pattuwa in the Morawak korale of the Matale District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Name of Land.	Extent.		
		A.	B.	P.
19	Bemmagawadeniya	0	3	34
45	Lindamulla	2	1	10
54	Amukandeniya	3	0	29
55	Annasgaladeniya	2	0	10
56	Mahalgahadeniya	1	0	26
57	Gallamedadeniya	1	0	23
63	Indikadullehena	4	1	17
64	Okandehena, Haldolehena, Wikkarankandehena, Pallewattehena, Bemmagawahena, &c.	757	0	33
		772	1	22

en sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{17, 23}$ and bounded as follows : on the north by the village limit of Weliwe (Okandewatta belonging to Jasin Arachchige Babunhami), Katudeniya belonging to Jasin Arachchige Don Siyadoris, the footpath, Udumulla belonging to Morowaka Vihare, Millagahawatta belonging to Jayawardana Disanayakage Baba Appu, Millagahadeniya belonging to ditto, Migahagodellewatta belonging to Welege Sinche and others, the Diganedola, Dikowita belonging to Welege Sinche and others, Dikowitawatta belonging to ditto, Egodawattakumbura belonging to Gamachchige Andris and others, Madittagahawatta sold by Crown to D. F. Abayawikkrama (T. P. 155,747), Siyambalagahawatuyaya belonging to Hakuruge Babuna and others, Kapatenumekumbura belonging to Wijayadira Jayawardana Korale Vidanage Don Andris Appnhami and others, Okandewatta belonging to ditto, the Pelawattedola, Amukanda claimed by Korale Vidanage Don Andris and others, the Pelawattedola, the Annasigalawiladola, Millagahadeniya belonging to Crown, Galleideniya belonging to Ganhwage Sinno and others; Godakumbura belonging to ditto, Mahawiladeniya sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,934), Mahawiladeniya belonging to Crown, Gepalegahakanda belonging to Ganhwage Siman and others, Pahala-kapatenuma belonging to ditto, the Pelawattedola, Jambugahawala, and Gedarawatta belonging to J. J. Abeyawardana and others, Kahatagaladeniya claimed by Ganhwage Siyadoris and others, Kahatagaladeniyakumbura sold by Crown to ditto (T. P. 177,586), Ganhwagoda belonging to Ganhwage Siyadoris and others, the footpath, Ganhwagoda belonging to Ganhwage Siyadoris and others, the footpath, Achariwila claimed by Welege Endoris and others, Pallewattetehena claimed by Pakir Tambi Muhammadu Ussan, Pallewattedeniya belonging to Crown, the Pallewattedeniyatola, the Nilwala-ganga ; on the east by the village limit of Uwaragala, Pallewattekanda belonging to Crown, Borapanwiladeniya belonging to Koggala Uluge Odris Appu and others (T. P. 163,358), Medaeledeniya belonging to Lokuge Isan and others, Kitulhenadeniya belonging to Koggala Uluge Odris and others (T. P. 163,369, 163,371, and 163,372), the Pelawattedola, Muttettuweledeniya belonging to Crown ; on the south by the village limit of Weliwe ; on the west by the village limit of Weliwe.

ప్ర. లి. లుటిజ్,
పించెక లిఖితాలు మహాబలిష్ట.

$0^{\circ} \frac{14}{24, 32}$ ആണ് $0^{\circ} \frac{14}{17, 23}$ സൈനികമിഡില്ലാതെ ഫബ്രിയുസ് :—

விதிக்குறிப்புக்.	ஒவியெடுப்பு நம்.	I.	விதிக்குறிப்பு.
.19	...	வீட்டுமலை, வெளியீக	...
45	...	பீட்டுவில்லே	...
54	...	அழிக்காய்வெட்டுவெளியீக	...
55	...	அங்காசிக்கருவெட்டுவெளியீக	...
56	...	உக்கூரைவெட்டுவெளியீக	...
57	...	யாலும், வெளியீக	...
63	...	ஒட்டுவில்லேபேங்கு	...
64	...	ஷங்கந்வெட்டுபேங்கு, கல்லெட்டுவெட்டுபேங்கு, சிக்கருவெட்டுபேங்கு, பல்லெட்டுவெட்டுபேங்கு, வீட்டுமலைபேங்கு கால கவுன் பேங்கு...	757 0 33
			772 1 22

இவ்வாறிவித்தலின் தேதியாகிய 1901 ம் ஆண்டு துவகாசிமீ 3 ந் தேதியிலிருந்து மூன்று மாசுத்திற்குள்ளாக இதன் கீழ் விவரிதிருக்கும் காணிகளையல்லது அக்காணிகளி வெவற்றையும் குறித்து உரித்தப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் ஆண்டு முதலாம் நோம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் மூன்பாக மாத்துறை அவரது கந்தோரில் தெர்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெளையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடங்கை காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழில் 1897 ம் ஆண்டு முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துறைமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியாண்கப்படுத்தவார்.

സി. ടി. എൻ.

கூடும் பொருள்களை விடுவது என்று சொல்லப்படுகிறது.


ବେଳୁପଟ୍ଟା କାଳୀକରିଲା ଶିଆମ

L

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கில் மொறவக்கோரளையைச் சேர்ந்த பள் வேப்பத்துவில் மொறவகக என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள், அதாவது, இத்தோட்டினத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

கணக்கு.	காணியின்று பெயர்.	விசாலம்.
		ச. மு. பை.
19	வெம்மகாவாதெனிய	0 3 34
45	விசாலமுள்ள ...	2 1 10
54	அழுதன்தேதெனிய	3 0 29
55	அனஞ்சிலதெனிய	2 0 10
56	மாறால்காதெனிய	1 0 26
57	காலமெததெனிய	1 0 23
63	இன்திகளில்கோகேன	4 1 17
64	ஒகைதேஹேன, நூல்தொலேகேன, விக்கநங்கன்தேகேன, பள்ளேவதேதகேன, வெம்மகாவாகேன இனங்கும் லிதகஞும் ...	757 0 33

O $\frac{14}{24, 32}$ മും O $\frac{14}{17, 23}$ മും അണവുക്കടതാസിക്കിൻ എല്ലിൾ, വടക്കു-ബേബിവേച്ചൈയ എല്ലിൾ, (ജാസിൻ ആരക്സികേ പദ്ധനകാമിച്ചൈയ തുകൻ തേവത്ത), ജാസിൻ ആരക്സികേ തൊൻ ചിയതോറിക ടൈ കെട്ടി തെനിയ, അധിപാതൈ മൊരവക്കവികാരേച്ചൈയ ഉട്ടിമുൺ, ജ്യവർത്തൻ തിശാനുയ കേ പപാ അപ്പുളൈയ മിൻഡാകാവത്ത, മേർജൊൾവിയവാളൈയ മിൻഡാകാതെനിയ, വൈലേകേ ചിൻകേ ചൈയുപ ചിലപേര് കളുക്കുമുടൈയ മീകാകാഡെൽഡേവത്ത, തിക്കേണ്ടോാല, വൈലേകേ ചിൻകേ ചുപ ചിലപേര് കളുക്കുമുടൈയ തിക്കുവിട്ട, മേർജൊൾവിയവർക്കളുടൈയ തിക്കുവിട്ടവത്ത, കമാഴ്ചികേ അന്തിരിക്കമ ചിലപേര് കളുക്കുമുടൈയ എകാടവത്തേതകുമ്പു, ടി. എപ. അപേവിക്കർമക്കു അര ചാട്ചിയാരാൾ വിന്റക്കപ്പട്ടിഗ്രുക്കുമ മധ്യത്തകാവത്ത (T. P. 155,747), അക്കുരുകേ പദ്ധനവുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ ചിയമ്പണാകാവത്തയായ, വിജയത്തീര ജ്യവർത്തൻ കോർഡേ വിതാൻകേ തൊൻ അന്തിരിസ് അപ്പുകാമിയുപ ചിലപേര് കളുക്കുമുടൈയ കപ്പരാതെനുമേകുമ്പു, മേർജൊൾവിയവർക്കളുടൈയ തുകൻ തേവത്ത, പെലവത്തേതെൽ, കോർഡേ വിതാൻകേ തൊൻ അന്തിരിക്കമി ചിലപേര് കളുക്കുമ ഉരിത്തുപേക്കു അമുളകന്ത, പെലവത്തേതെല, അഞ്ഞുസികലവിലതോാല, അരചാട്ചിക്കുംണ മിൻഡാകാതെനിയ, കണ്ണേരോവാകേ ചിൻക്കേവുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ കാൾഡെലവിതെനിയ, മേർജൊൾവിയവർക്കളുടൈയ കൊടകുമ്പു, ചി. പി. ലമർക്കുറിയാക്കു അരചാട്ചിയാരാൾ വിന്റക്കപ്പട്ടിഗ്രുക്കുമ മകവിലതെനിയ (T. P. 158,934), അരചാട്ചിക്കുംണ മകവിലതെനിയ, കണ്ണേരോവാകേ ചിമനുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ കെപാണികാളുകന്ത, മേർജൊൾവിയവർക്കളുടൈയ പാലകപ്പാതെനുമ, പെലവത്തേതെല, ജേ. ജേ. അപേവാതനുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ ജമ്പുകാവിലുമ കെത്രവത്തമ കണ്ണേരോവാകേ ചിയതോറികമ ചിലപേര് കളുമ ഉരിത്തുപേക്കു കാട്ടകൾതെനിയ, മേർജൊൾവിയവർക്കളുക്കു അരചാട്ചിയാരാൾ വിന്റക്കപ്പട്ടിഗ്രുക്കുമ കാട്ടകൾതെനിയേകുമ്പു (T. P. 177,586) കണ്ണേരോവാകേ ചിയതോറികമ ചിലപേര് കളുക്കുമുടൈയ കണ്ണേരോവാകൊട, അധിപാതൈ, എൻഡേവാകേ ചിയതോറികമ ചിലപേര് കളുക്കുമുടൈയ കണ്ണേരോവാകൊട, അധിപാതൈ, വൈലേകേ എൻതോറികമ ചിലപേര് കളുമ ഉരിത്തുപേക്കു ആചാരിവില, പക്കിര്തമപി മകമമതു ഉസൻ ഉരിത്തുപേക്കു പാണിഡേവത്തേക്കേൻ, അരചാട്ചിക്കുംണ പാണിഡേവത്തേതെനിയ, പാണിഡേവത്തേതെനിയേതോാല, നിലവലാകങ്ക; കിമുക്കു-ഉവരുക്കുനൈയ എല്ലിൾ, അരചാട്ചിക്കുംണ പാണിഡേവത്തേക്കുന്ത, ഭോകാലം തുകിരിസ് അപ്പുവുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ വോഹപണവിലതെനിയ (T. P. 163,358) ഭോക്കുകേ കണ്ണുമ ചിലപേര് കളുക്കുമുടൈയ മെതാലേതെനിയ, ഭോകാലം തുകിരിസ് ചിലപേര് കളുക്കുമുടൈയ കിതുല്കെക്കേണ്ടെതെനിയ (T. P. 163,369, 163,371, 163,372), പെലവത്തേതോാല, അരചാട്ചിക്കുംണ മുത്തെട്ടുവൈലേതെനിയ; തെത്രകു-ബേബിവേച്ചൈയ എല്ലിൾ; മേർക്കു-ബേബിവേച്ചൈയ എല്ലിൾ.



Scale of 32 Chains to an Inch.

Situation : Morawaka village in Palle patti of Morawak korale.

Lot.	Name of Land.				Extent. A. R. P.
19	Bammagawadeniya	0 3 34
45	Lindamulla	2 1 10
54	Amuokandadeniya	3 0 29
55	Annasigaladeniya	2 0 10
56	Mahalgahadeniya	1 0 26
57	Gallamedadeniya	1 0 23
63	Indikadullahena	4 1 17
64	Okandahena, Haldolahena, Wickrangkandahena, Pallewattehena, Bammagawahena, &c.	757 0 33
<hr/>			<hr/>		
Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{17, 25}$.			<hr/>		
<hr/>			<hr/>		

**Surveyor-General's Office,
Colombo, November 23, 1901.**

S. J. C. More,
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 19, 45, 52, 54, 55, 56, 57, 63, and 64.

No.	Name of Land.	No.	Name of Land.
1	—	23	Pelawattedola
2	Kattudeniya	24	—
3	Footpath	25	Gederawatta
4	—	26	—
5	Millagahawatta	27	Kahatagahadeniyakumbura
6	Migahagodalawatta	28	—
7	Digana-dola	29	Agariwiladeniya
8	Dickowita	30	Pelawattehena
9	Dickowitawatta	31	Pelawatdeniya
10	Egodawattekumbura	32	Stream
11	Madittaghawatta	33	Nilwala-ganga
12	—	34	Pallewattekanda
13	Kapatananamakumbura	35	—
14	Okandawatta	36	—
15	Pelawattedola	37	Borapanwiladeniya
16	—	38	Madaelledeniya
17	—	39	Kitulhenedeniya
18	Annasigalawattadola	40	Do.
19	Mahawilladeniya	41	Do.
20	Mahawiladeniya	42	—
21	Gepaligahaokanda	43	Muttattuweladeniya
22	—	44	—

III.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
80	Nayamullehena	5	2	30
81	Kadittamullehena	8	2	2
		14	0	32

on sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$, and bounded as follows : on the north by Kosgulanehena belonging to Crown ; on the east by the Kosgulanehene-dola, Muttaikandekumbura belonging to Jasiniyanagamage Dandris and others, Radawewa belonging to Crown ; on the south by Radagederawatta belonging to Ratnapulliradage Andrise and others ; on the west by the high road from Morowaka to Deniyawa, Kadttamullakumbura belonging to Morowaka Vihare, Kadittamullekumbure-dola, Kosgulanehena belonging to Crown.

III

$0 \frac{14}{24, 32}$ അക്ക് $0 \frac{14}{8, 16}$ സിനിയമിപ്പുവല്ലേ ഫൈഡ്വൈ :—


പേരിൽക്കൂടിയിൽക്കൊണ്ട്	സ്വന്തമായി	പേരിൽക്കൊണ്ട്	സ്വന്തമായി
80	...	ക്രിസ്തീയൻ	...
81	...	ക്രിസ്തീയൻ	...

II.

O $\frac{14}{24, 32}$ ம் O, $\frac{14}{8, 16}$ ம் அளவுக் கட்டாசிகளில் :—

தண்டி.	காணியினதை பெயர்.	விசாலம்.
		ச. ர. ப.
80	... நயாமுன்னேகேன்	... 5 2 30
81	... கடித்தமுன்னேகேன்	... 8 2 2
		14 0 32

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள் கொங்குலனேகேன் ; கிழக்கு-கொங்குலனேகேன் தொல்; ஜாஸ்ஸ் வியன்கமகே தண்ணிசம சிலபேர்களுக்குமுடைய முத்தய்தூகண் தேரும்புர், அரசாட்சிக்குள் ரதாவெவ ; தெற்கு-தங்குள்ளிறதாகே அங்கினிசாவும் சிலபேர்களுக்குமுடைய ரதா கெதறவத்த ; மேற்கு-மொறவக்கிலிருந்து தெண்யாயக்கு போகும் ஹைட்டி, மொறவக்க விகாரே உடைய கடித்தமுன்னேகும்புர், கடித்தமுன்னேகும்புரேதொல், அரசாட்சிக்குள் கொங்குலனேகேன்.



Scale of 8 Chains to an Inch.
Situation : Morowaka village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A. R. P.	5 2 30	8 2 2
80	... Nayamullahena	
81	... Kadithamullahena	
Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$			14	0 32

Surveyor-General's Office,
Colombo, November 23, 1900.

S. J. C. More,
for Surveyor-General.

III.

Let	Name of Land.	Extent.
6	Wewalangaokanda ...	A. R. P. 2 3 30

on sheet O $\frac{14}{24,32}$, and bounded as follows : on the north by the Radawewa ; on the east by Ihalawewadeniya belonging to Crown ; on the south by Pahalawewadeniya belonging to Crown ; on the west by the footpath.

III.

O $\frac{14}{24,32}$ මිනියල්පතුවට අවශ්‍ය :—

තීමිකරීය.

ඉඩිම් හම.

ප්‍රමාණය.

6

වැවලුකේකඟද ...

අ. රු. ප.

මෙම මාසිය—ලිජුරට රදුවූවේද ; කැගෙනුරට රුහුණුවක ඉහළවූවේ දෙයිකද ; දැනුවට රුහුණුවක පහළුවූවේ දෙයියද ; බේත්කාංචුවට අන්තිපාරදා.

III.

O $\frac{14}{24,32}$ ම ඇඟුක කොට්ඨාසියිල :—

නොමු.

කාක්‍රියින්ත පෙයර.

විශාලම.

6


මෙවලක කුස්සන්ත

...

...

අ. රු. ප.

එලැං, වැතකු-රතාවෙව ; තිශ්‍රකු-ඇපාට්සික්කුණා මිකළවෛවෙතනිය ; ටත්කු-ඇපාට්සික්කුණා පක්ලවෙ ?වෙතනිය ; මෙත්කු-ඇපාත්ත.



Scale of 8 Chains to an Inch.

Lot 6 called Wewalankaokanda, in extent 2A. 3R. 30P., situated in Morowaka village in Palle pattu of Morowak korale.

Surveyor-General's Office,
Colombo, November 19, 1900.

Sheet $\frac{14}{24,32}$

S. J. C. More
for Surveyor-General.